1979 ஏப்ரல் 24]

மாண்புமிகு திரு. எஸ்.டி. சோமசுந்தரம் : (அ) இல்லை,

(ஆ) இவ் வினா' எழாது.

திரு. சி. கோவிந்தராசன் : அயனம்பாக்கம் என்ற இடத்தில் அரிமா சங்கத்தின் மூலம் அரிசனங்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கும் திட்டம் 1978 ஜனவரி மாதம் 7 ஆம் தேதி மாவட்ட கலெக்டர் தலைமை வகித்து ஆளுநர் அவர்களால் பவுண்டேஷன் ஸ்டோன் போடப்பட்டிருக்கிறது, 4½ ஏக்கர் நிலம்; அரிசனங்கள் அதற்கு அப்ளை பண்ணியிருக்கிறார்கள், அவர்களுக்கு நிலத்தை அசைன் பண்ணாத காரணத்தால் ஸ்டேட் பாங்கு லோன் கொடுக்கமாட்டேன் என்கிறார்கள். அது குறித்த வருவாய்த்துறை அமைச்சர் அவர்களுக்கும் மனு கொடுக்கப்பட்டிருக்கிறது, அந்த நிலத்தை அவர்களுக்கு அசைன் பண்ண அமைச்சர் அவர்கள் நடவடிக்கை எடுப்பார்களா?

மாண்புமிகு திரு. எஸ்.டி. சோமசுந்தரம் : யாருக்கு நிலத்தைக் கொடுக்கவேண்டுமெனபதைப் பற்றி சிபாரிசு செய்கிற போது ஒரு குடும்பம் என்று சொல்லுகிறபோது ஐந்து உறுப்பினர்கள் உள்ளது. அவர்களுடைய மொத்த வருமானம் வருஷத்திற்கு 2,400 ரூபாய்க்குமேல் போகக் கூடாது, ஐந்து பேருக்கு மேல் உள்ள குடும்பத்தில் வருஷ வருமானம் 3,000 ரூபாய்க்குமேல் போகக்கூடாது. ஆகையால் இலவசமாகக் கொடுப்பதா கொடுக்கக் கூடாதா என்பதை முடிவு செய்ய வருமான விவரங்கள் கிடைக்கவில்லை.விவரம் கிடைத்தவுடன் அவர்களுக்குக் கொடுப்பது பற்றி பரிசீலனை செய்யப்படும்.

வணிகவரி பற்றிய கைவார் குழுவின் அறிக்கை,

* வினா எண். 787— திரு. எஸ்.ஜே. இராமசாமி :

மாண்புமிகு வருவாய்த்துறை அமைச்சர் கீழ்க்கண்டவினாக்களுக்கு விடையளிப்பாரா—

(அ) தமிழ்நாட்டில் வணிகவரி சம்பந்தமாய் வரி விதிப்பில் மாறுதல் செய்யவோ வரி விதிப்பில் கூடுதல் செய்யவோ திரு. கைவார் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டத்தில் ரிப்போர்ட் அரசுக்கு வந்துவிட்டதா?

(ஆ) ஆம் எனில், அதன் விவரம் சட்டப்பேரவை முன் வைக்கப்படுமா?

மாண்புமிகு திரு. எஸ்.டி. சோமசுந்தரம் : (அ) ஆம்,

(ஆ) இல்லை, கைவார் கமிட்டி அறிக்கையின் நகல்கள் சட்டமன்ற நூலகத்தில் வைக்கப்பட்டுள்ளன,

திரு. க. மருதாசலம் : கைவார் தலைமையில் அமைக்கப்பட்ட குழு எந்த ஆண்டில் அமைக்கப்பட்டது? அந்தக் குழுவில் யார் யார் இருக்கிறார்கள்? அதனுடைய ரிப்போர்ட்டை ஏன் அரசுக்குத் தரவில்லை,

மாண்புமிகு திரு. எஸ்.டி.சோமசுந்தரம் : கைவார் கமிட்டி அறிக்கை தரப்பட்டு விட்டது. அதிலே எஸ்.ஆர். கெய்வார். சேர்மன் உறுப்பினர்களாக எஸ்.பி. சீனிவாசன். ஐ.ஏ.எஸ்., என், கிருஷ்ணசாமி. ஐ. பி. எஸ்,. ஏ. ஆர். தாமோதரன், கே. மாயாண்டி ஆகியோர் இருந்தனர்,

தூத்துக்குடி கிடங்கில் சங்குகள் இருப்பு,

*வினா எண். 788—திரு. ந. தனசேகரன்: மாண்புமிகு உணவுத் துறை அமைச்சர் கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளிப்பாரா —

(அ) தூத்துக்குடி அரசு சங்கு கிடங்கில் எவ்வளவு சங்குகள் விற்கப்படாமல் தேங்கிக் கிடக்கிறது?

(ஆ) நடப்பாண்டில் இதுவரை விற்கப்பட்ட சங்குகளின் விலை மதிப்பு எவ்வளவு?

(இ) விற்கப்படாத சங்குகளை விற்பனை செய்ய அரசு எடுத்துள்ள முயற்சி யாது?

மாண்புமிகு திரு. க. உரொ. எட்மண்ட் :

(அ) தூத்துக்குடி அரசு சங்கு கிடங்கில். 31-3-1978-ம் தேதியன்று 19,93,303 சங்குகள் தேங்கிக் கிடந்தன,

(ஆ) நடப்பாண்டில். 28-2-1979 முடிய விற்கப்பட்ட சங்குகள் மொத்தம் 13,23,494. அவைகளின் மதிப்பு ரூ. 24,58,124.77,

(இ) தூத்துக்குடி ஸ்ரீமுருகன் சங்குத் தொழிற்சாலைக்கு மாதந்தோறும் 15,000 சங்குகள் விற்பனை செய்யப்படுகிறது. இந்து சமய ஆலயங்களுக்கு அவ்வப்போது அவைகளின் தேவைகளின் பேரில் சங்குகள் விற்பனை செய்யப்படுகிறது. தவிர, பொது ஏலத்தில் விற்க, தினசரிப் பத்திரிகைகளில் விளம்பரம்